

### May 31, 2024

National Stock Exchange of India Limited	BSE Limited
The Listing Department	Dept of Corporate Services
Exchange Plaza, 5th Floor	Phiroze Jeejeebhoy Towers
Plot C 1 – G Block	Dalal Street, Fort
Bandra-Kurla Complex, Bandra (E)	Mumbai 400 001
Mumbai 400 051	Scrip Code : 543419
Scrip Code: SHRIRAMPPS	

Dear Sir/Madam,

### Subject: Newspaper publication -Financial Results.

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find attached the newspaper publication of Consolidated Audited Financial results for the quarter and year ended March 31, 2024 published in Makkal Kural in Tamil newspaper May 30, 2024 and Financial Express in English newspaper on May 31, 2024.

We request you to take the above information on record.

Thanking you Regards

For **Shriram Properties Limited** 

K. Ramaswamy Company Secretary & Compliance Officer ACS 28580

### **Shriram Properties Limited**

"Shriram House", No.31, Old No.192, 2nd Main Road, T Chowdaiah Road, Sadashivanagar, Bengaluru - 560080 T +91-80-40229999 | F +91-80-41236222 | Web: www.shriramproperties.com

Registered Office: Lakshmi Neela Rite Choice Chamber, New No.9, Bazullah Road, T. Nagar Chennai - 600 017

சென்னை, மே 30– நார்வே நாட்டில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் டிங் லிரன், பாரியோ ஹிக்காரு கருவானா, அலிரெசா பிரவுசா மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோர்" ஆண்கள் பிரிவிலும், இந்தியாவின் வைஷாலி, கோனேரு ஹம்பி, ஜு வெஞ்சன், லெய் டிங்க்ஜி, து\_\_\_\_ பியா கிராம்லிங், அன்னா மியுசீஜக் உள்ளிட்டோர் பெண்கள் பிரிவிலும்

பங்கேற்றனர். இதில் நார்வே செஸ் தொடரில் 3 சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகளுடன் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றார். அத்துடன் மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும்

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி சமூகவலைத்தள ஸ்டாலின் தனது வெளியிட்டுள்ள பக்கத்தில் பதிவில், நார்வே செஸ் தொடரில்

சாதனை படைத்துள்ளார்.

கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி — வைஷாலியும் புதிய சாகனை படைத்துள்ளார். அக்கா தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கே.சி.பி.சுகர் அண்டு இண்டஸ்டிரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

பதிவு அலுவலகம் : 'இராமகிருஷ்ணா பில்ழங்ஸ்', எண்.239, அண்ணாசாலை, சென்னை - 600006 CIN: L15421TN1995PLC033198

P IND COR Tel: 044 - 28555171 - 176 / Fax: 044 - 28546617 / e-mail: secretarial@kcpsugar.com / www.kcpsugar.com EXTRACT OF THE STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR (ரூபாய் லட்சக்கில்) FNDED 31.03.2024 PURSUANT TO REGULATION 47 OF SERI (LODR) REGULATIONS, 2015

_	ENDED 31.03.2024 FURSUART TO REGULATION 47 OF SEDI (LODK) REGULATIONS, 2015											
			தனி த	ன் நிதிநிலை (	ழடிவு			€nL	.டு நிதிநிலை (	முடிவு		
		முடிவ	டைந்த காலான	σG	முடிவடைந்த ஆண்டு		முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு		
	مام محمد المحمد	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	
வ. எண்.	விவரங்கள்	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்படாத)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்படாத)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட	
1.	மொத்த வருமானம்	7657.12	7506.42	4345.66	35507.51	28678.52	8735.03	8724.46	5278.31	41426.39	35741.26	
2.	வரிக்கு, விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு முன் நிகரலாபம் / (நஷ்டம்)	1242.18	(596.46)	(826.78)	5839.11	4233.89	830.35	(214.34)	(763.08)	7081.82	5347.47	
	வரிக்கு முன் ஆனால் விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு பின் நிகரலாபம் / (நஷ்டம்)	2046.60	(596.46)	(344.13)	6643.53	5907.04	1634.77	(214.34)	(280.43)	7886.24	7020.63	
4.	வரி மற்றும் விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு பின் உள்ள நிகரலாபம் / (நஷ்டம்)	1439.08	(722.57)	(875.81)	5626.48	4953.48	1184.36	(431.84)	(846.84)	6615.95	5817.15	
5.	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளின் மூலம் லாபம் / (நஷ்டம்)	-	-	-	_	_	_	-	-	-	-	
6.	மற்ற விரிவான வருமானம்	34.57	-	(16.71)	34.57	(16.71)	114.67	(7.06)	(22.79)	193.91	53.42	
7.	மொத்த விரிவான வருமானம் [உள்ளடங்கியது காலத்திற்கான லாபம் / (நஷ்டம்) - வரிக்கு பின் மற்றும் காலத்திற்கான இதர விரிவான வருமானம் - வரிக்கு பின்]	1473.66	(722.57)	(892.52)	5661.05	4936.77	1299.03	(438.90)	(869.63)	6809.86	5870.57	
8.	மொத்த பங்குத் தொகை [ஒரு பங்கிற்கு முக மதிப்பு ரு.1]	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	
9.	இருப்புக்கள் [மறுமதிப்பீட்டு இருப்புக்களைத் தவிர] - தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை அறிக்கையின்படி				35854.33	30420.05				42734.05	36150.96	
10.	ஒரு பங்கின் ஈட்டுத் தொகை											
	- அழப்படை & நீர்த்த - தொடரும் செயல்பாடுகள்	1.27	(0.64)	(0.77)	4.96	4.37	1.04	(0.38)	(0.75)	5.83	5.13	
	- அடிப்படை & நீர்த்த - நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்	-	-	-	-	-	-	-	-	-	-	
	- அடிப்படை & நீர்த்த - தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்	1.27	(0.64)	(0.77)	4.96	4.37	1.04	(0.38)	(0.75)	5.83	5.13	

**(K)** SUGAR

AND

சர்க்கரைத் தொழில் ஒரு பருவகால தொழில் மற்றும் முக்கியமாக கழற்சியின் தன்மை கொண்டதாக இருப்பதால், மேற்கூறிய முடிவுகளை நிறுவனத்தின் காலாண்டுகளுக்கு இடையிலான ஒப்பீடாகவோ கருதமுடியாது.

2. கர்போகைய காலகட்டத்தின் வகைப்பாட்டிற்கு இணங்க. கேவையான இடங்களில், முந்கைய காலகட்டங்களுக்கான பள்ளிவிவாங்கள் மறுவகைப்படுத்தப்பட்டுள்ளன 3. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், இந்திய நிறுவனச் சட்டம், 2013, பிரிவு 133-ல் பரிந்துரைக்கப்பட்ட Companies (Indian Accounting Standards) Rules, 2015-ன் படியும் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் வழக்கம் மற்றும் கொள்கைகள் படியும் கணக்கிடப்பட்டது.

4. மேற்கண்ட கனிக்க மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகள் கணிக்கைக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு 29.05.2024 அன்று நடந்க இயக்குநர் குழுவின் ஒப்புகல் பெறப்பட்டது.

தணிக்கையாளர் மூலம் மேற்கண்ட தனித்த மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகள் தணிக்கை செய்யப்பட்டு, அவர்களது அறிக்கை 29.05.2024 அன்று நடைபெற்ற இயக்குற குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

6. இந்த நாளிதழ் வெளியீடு, SEBI (LODR) Regulations, 2015, விதி 33-ன் படி பங்குச் சந்தைகளுக்கு அனுப்பியுள்ள தகவலின் சுருக்கமே ஆகும். இதன் விரிவான காலாண்டு மற்றும் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட தனித்த மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகளை பங்கு சந்தைகளின் (NSE / BSE) வலைதளங்களான www.nseindia.com மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.kcpsugar.com ஆகிய வலைதளங்களில் காணலாம்.

கே.சி.பி.சுகர் அண்டு இண்டஸ்மரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டிந்காச Sd/-இர்ம்கார்ட் வெலகாபம இயக்குநர் குழுவின் ஆணைப்படி

**Shriram** 

கேகி: 29.05.2024

# SHRIRAM PROPERTIES LIMITED

Corporate Identity Number (CIN): L72200TN2000PLC044560 Registered Office: Lakshmi Leela Rite Choice Chamber New No. 9, Bazullah Road, T Nagar, Chennai - 600017

Homes that live in you Corporate Office: Shriram House No. 31, 2nd Main Road, T. Chowdaiah Road, Sadashivanagar, Bengaluru - 560080 Telephone +91-80-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs.spl@shriramproperties.com | Website: www.shriramproperties.com

## Extract of Consolidated Financial Results for the guarter and year ended 31 March 2024

		Q	UARTER ENDED		YEAR ENDED		
SI. No.	Particulars	31 March 2024 [Audited]	31 December 2023 [Unaudited]	31 March 2023 [Audited]	31 March 2024 [Audited]	31 March 2023 [Audited]	
1	Total income	35,837	24,057	17,098	98,735	81,393	
2	Net Profit/(Loss) before tax	1,234	1,382	1,379	7,634	7,155	
3	Net Profit/(Loss) after tax	2,012	1,848	1,584	7,538	6,825	
4	Total comprehensive Income/(loss) for the period	2,033	1,847	1,555	7,537	6,796	
5	Total comprehensive income/(loss) attributable to: Owners of the Holding Company	2,038	1,847	1,496	7,543	6,568	
6	Equity Share capital (Face value of Rs.10 each)	17,033	17,005	16,996	17,033	16,996	
7	Reserves (Other Equity excluding Revaluation Reserves)				110,668	102,984	
8	Earnings/(Loss) per share (of Rs.10 each)						
	Basic (Rs.)	1.19	1.08	0.90	4.44	3.88	
	Diluted (Rs.)	1.19	1.08	0.90	4.44	3.88	

1) Brief of Standalone Financial Results for the guarter and year ended 31 March 2024 is as follows:

	Q	UARTER ENDED		YEAR ENDED		
Particulars	31 March 2024 [Audited]	31 December 2023 [Unaudited]	31 March 2023 [Audited]	31 March 2024 [Audited]	31 March 2023 [Audited]	
Total income from operations	10,780	7,209	9,116	29,557	29,040	
Profit before impairment, exceptional items and taxes	6,566	2,636	2,888	11,463	7,310	
Impairment/write-off	259	21	1,886	356	2,052	
Net profit/(loss) after tax	5,678	2,296	768	9,633	5,034	

2) The above is an extract of the detailed format of guarterly financial results filed with the Stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the guarterly financial results are available on the website of the Stock exchange(s) viz. www.bseindia.com, www.nseindia.com and the same is also available on Company's website viz. www.shriramproperties.com

For and behalf of the Board of Directors of Shriram Properties Limited

Murali M **Chairman & Managing Director** 

Bengaluru 29 May 2024

# ஏவிடி நேச்சுரல் ப்ராடக்ட்ஸ் லிமிடெட்

DIN: 00030096

ப<mark>திவு அலுவலகம் : நெ.60, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - <mark>600 008. தொலைநகல்</mark> : (+91) 44 28584147,</mark> E mail: avtnpl@avtnatural.com, Web: www.avtnatural.com, CIN: L15142TN1986PLC012780.

மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

								(ლ. <u>წ</u>										
			தனி	த்தது			ஒருங்கிக	மணத்தது										
യ. ഒൽ.	விவரங்கள்	31.03.2024 அன்று முடிந்த காலாண்டு	31.03.2023 அன்று முடிந்த காலாண்டு	31.03.2024 அன்று முடிந்த ஆண்டு	31.03.2023 அன்று முடிந்த ஆண்டு	31.03.2024 அன்று முடிந்த காலாண்டு	31.03.2023 அன்று முடிந்த காலாண்டு	31.03.2024 அன்று முடிந்த ஆண்டு	31.03.2023 அன்று முடிந்த ஆண்டு									
010001					(தணிக்கை செ	)ச <b>ய்யப்பட்டது</b> )												
1.	இயக்கங்களின் மூலம் மொத்த வருமானம்	12,191.70	13,161.82	50,331.32	58,225.27	12,502.31	13,429.16	51,725.92	58,216.57									
2.	வரி, தனிப்பட்ட வகைககளுக்கு முன், நடப்பு காலத்திற்கான நிகர லாபம்	1,413.08	1,710.89	6,270.88	10,222.03	1,485.59	1,791.20	7,107.11	10,452.89									
3.	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இனயம்	1,413.08	1,710.89	6,270.88	10,222.03	1,485.59	1,791.20	7,107.11	10,452.89									
4.	வரிக்குப் பின் நிகர இலாபம்	1,079.58	1,309.71	4,637.36	7,504.07	1,096.20	1,413.99	5,328.82	7,739.87									
5.	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் {நடப்புக் காலத்திற்கு வரிக்குப் பின் இரையம் மற்றும் வரிக்குப் பின் நிகர விரிவான வருமானம்}	1,073.49	1,667.35	4,682.00	7,518.56	1,081.89	1,790.02	5,289.20	7,680.10									
6.	சமபங்கு மூலதனம்	1,522.84	1,522.84	1,522.84	1,522.84	1,522.84	1,522.84	1,522.84	1,522.84									
7.	முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட பேலன்ஸ்ஷீட்டில் காண்பிக்கப்பட்ட இதர பங்குகள்			45,791.77	42,480.33		•	45,428.71	41,510.07									
8.	பங்கு ஒன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு ரூ.1/- ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) (ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை)																	
	(அ) அடிப்படை (ஆ) நீர்த்தது	0.71 0.71	0.86 0.86	3.05 3.05	4.93 4.93	0.72 0.72	0.93 0.93	3.50 3.50	5.08 5.08									

குறிப்புகள் :

கேகி

- ே மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com, நேஷணல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் இணையதளம் www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.avtnatural.com ஆகியவற்றில் கிடைக்கும்.
- 29 மே 2024 அண்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்குநர்கள் குழு இறுதி பங்கு ஆதாயமாக முகமதிப்பு ரூ.1/- மதிப்புள்ள ஒவ்வொரு சமபங்கிற்கும் ரூ. 0.5 எண்ற விகிதத்தில் (50%) மொத்தம் ரூ.761.42 லட்சங்கள் பரிந்துரை செய்துள்ளது. 2023-24 ஆண்டிற்கு ஏற்கனவே ரூ.1/- மதிப்புள்ள ஓவ்வொரு சமபங்கிற்கும் ரூ.0.30 என்ற விகிதத்தில் (30%) அளிக்கப்பட்ட இடைக்கால பங்கு ஆதாயத்திற்கு கூடுதலாக ரூ.456.85 லட்சங்கள் ஆகும். 2023-24ம் ஆண்டிற்கு இறுதி பங்கு ஆதாயத்தையும் சேர்த்து மொத்த பங்கு ஆதாயம் ஒவ்வொரு ரூ.1/- மதிப்புள்ள ஒவ்வொரு சமபங்கிற்கும் ரூ.0.8/- என்ற விகிதத்தில் (80%), மொத்தம் ரூ.1218.27 லட்சங்கள்

இடம் : சென்னை அஜீத் தாமன் : Cu 29, 2024

### **ENROLLMENT NOTICE**

After 10 days of the publication of this notice and within three months there after. I, N. Deepika D/o : M.Nagarajan. aged 30 years, permanently residing at No.74/6 Bajanaj Kovil street, Mangalapuram, Ambattur, Sidco estate, Tiruvallur, Tamilnadu– 600098. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Bar Council building high court campus, Chennai-600

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. N.DEEPIKA

After 10 days of the publication of this notice and within three months there after. R.ASHOKKUMAR, C/O NA BALAJI aged 47 years, permanently residing at GF 2 Plot No 3, 5th Street Kumaraswamy nagar korattur, (Landmark Ebenezer school Front Gate) Chennai Tamilnadu-600080. Chennai Tamilnadu–600080. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the Bar Council with in ten days. R.ASHOKKUMAR

After ten days of the Publication of this notice and within three months thereafter I, N.MOHANRAJ, D/O I, N.MOHANRAJ, D/O : M.NAGARAJAN, aged 32 years, residing at No.74 Bajanai Kovil street, Mangalapuram, Ambattur, sidco estate, Tiruvallur, Tamilnadu—600098. Intend having my parallment as an Advente mound enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, hi court campus, Chennai-600 104.

Those who have any valid ections may notify the same to the Bar council with in ten days N.MOHANRAJ

After ten days of the Publication of this notice and within three months thereafter A PREMA, D/O, M ARUMUGAM Aged 31 years, permanently residing at 15/5A, First Floor, Driver Street, Pudupet, Chennai, Tamil Nadu\_ 600 002. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days

A PREMA

After ten days of the Publication of this notice and three months thereafter S.PARTHIBAN, S/O. S. SOMU Aged 34 years, permanently residing at No. 16/27, Alex Nagar 'A' Colony, 1st street, MMC, Madhavaram, Chennai-Tamilnadu –600051. Intend Chennai-Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council court campus,

building, high Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

S.PARTHIBAN

After 10 days of the publication of this notice and within three months there after L R NADHIYA, W/O. SAKTHI VEL aged 36 years, permanently residing at No. 50 AR Auris Appartment, Ground Floor, New Jambuli Colony, Kodungaiyur, Chennai –600118.intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. R NADHIYA

After 10 days of the publication of this notice and within three months there after I, UDHAYA CHANDRIKA S, D/O SEKAR, UDHAYA aged 28 years, permanently residing at No. 25, Anna Street, Vepampattu, Perumalpattu Vepampattu, Perumalpattu Colony, Perumalpattu, Tiruvallur, Tamilnadu–602024. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid

After 10 days of the publication of this notice and within three months there after. I. Nithish Balasubramani S. S/o. Srinivasan.R, aged 22 years, permanently residing at No.8/1, Ettiyamman Street, Kummangalam, Ponner Tiruvallur, Tamilnadu–601 204 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu Bar Council building, high court campus, Chennai-600 104

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten

Nithish Balasubramani.S

After ten days of the Publication of this notice and within three months thereafter I. R.MONIKANDAN (also known C.R.MANIYAN PRAKAASH, S/O C.Rajakumaran. Aged 41 years, permanently residing at FLAT NO.F302, block f, vgn temple town, thambusamy nagar, sivan koil road, thiruverkadu, chennai - 600077. Intend having

my enrollment as an Advocate my enrument as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days R.MONIKANDAN (also known as C.R.MANIYAN

PRAKAASH After ten days of the Publication of this notice and within three months thereafter I. S.SRINIVASAN S/O: P.SOLAIAPPAN, Aged 27 years permanently residing at No 36/298, 2nd Street Nethaji Nagar Tondiarpet, Chennai –600081 tamil nadu. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tami Nadu, Bar council building, h court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days S.SRINIVÁSAN

After ten days of the Publication of this notice and within three months thereafter I, K V NARENRA BABU, S/O. VEERARAGAVAN K, Aged 34 years, permanently residing at NO.6, Gomathi Garden, Kamarajar Salai, Periya Mathur, Tiruallur, Tamil nadu- 600 068. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

K V NARENRA BABU

\*\*\* \*\*\*\*

After ten days of the Publication of this notice and within three months thereafter I, K. Nagarajan S/o Kollamettan aged 42 Years, Permanently residing at No 2/724, Sagaya madha Cross Street, Molachur, Kanchipuram Tamilnadu Kanchipuram \_602106. Intend my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu Bar council building high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. K. NAGARAJAN

After 10 days of the publication of this notice and within three months there after. I, SHAYIRA BANU, W/O: BASHEER AHMED, aged 36 years, permanently residing at No. E, Block, No 143, 14th Floor Commanders Ethiraj Salai, Egmore, Chennai Tamil nadu-600008. intend intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar

Council building, high campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

SHAYIRA BAŃU After 10 days of the publication of this notice and within three months there after I, R. AARTHI, D/O. RAMAMOORTHI, aged 26 years, permanently residing at No. 84 Southmada Street at No. 84 Southmada Street Thiruvanmiyur, Chennai–600041 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu. Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to R. AARTHI the Bar Council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, PRABU M, S/O Munusamy aged 40 years, permanently residing PRABU M, S/O Munusamy aged
40 years, permanently residing
at NO:209A, DR Ambethkar
Street, Vetri Enclave, Chinna
Ikkadu, Thiruvallur, Tamilnadu
602021. intend having my
enrolment as an Advocate
moved before the Bar Council
of Tamiladu. Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten

PRABU M

மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள். ராணிப்பேட்டை அதிமு அ3/187/24 நாள்: 28.5.24 இறப்பு சான்று ாண்டுரெங்கன்.

சாத்தூர் காலனி, சாத்தூர் கிராமம் ஆற்காடு. எதிராக

வநுவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை

எதிர்மனுதாரர் — வ **அறிவிப்பு** மேற்படி மனுதாரரின் பா**ஞ்சாலம்** என்பவர் பாஞ்சாலம் என்புகு... 17.01.2022 தேதியன்று வாசத்தில் இறந்ததை கடந்த மேற்படி பதிவ செய்யாமல் விடுபட்டதால்,
அந்த இறப்பை எதிர்மனுதாரர்
அறுவலகத்தில் பதிவு செய்ய
உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல்
செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும்
ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குனும் ாணிப்பேட்டை கோட்டாட்சியர் நேரில் ஆஜராகி அலுவலகத்தில் எழுத்து மூலம் ஆட்சேபணையை தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு

தாமானக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும். நேர்முக உதனியாளர், வருவாய் கோட்ட அலுவலர் ராணிப்பேட்டை

பாங்க் ஆப் இந்தியா Bank of India மண்டல அலுவலகம் : மதுரை

அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகள் / ஆபரணங்கள் / காசுகளை பொது ஏலத்தீல் விடுவதற்கான அறிவிப்பு

கீழே குறிப்பிட்டுள்ள நகைக்கடன் பெற்ற கடன்தாரர்கள், அவர்தம் சட்ட பூர்வ வாரிசுகள், தங்க நகை / ஆபரணம் / காசு ஆகியவற்றின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபாகள் மற்றும் பொது மக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்வது யாதெனில் தொடர்ச்சியான நினைவூட்டுகள் / அறிவிப்புகள் ஆகியவை வங்கியால் அனுப்பப்பட்டிருப்பினும், கீழ் குறிப்பிட்டுள்ள கடன்தாராகள் வங்கிக்கு வைத்துள்ள நிலுவையைத் திரும்பச் செலுத்தவில்லை.

பகளது கடன் கணக்கிற்கெதிராக நிலுவையிலுள்ள அனைத்துத் தொகையையும் (நூளது தேதி வரையான வட்டி மற்றும் பிற அனைத்துக் கட்டணங்கள் பொறுப்புகள் / செலவினங்கள் உள்ளிட்டவை) 24.06.2024 க்குள் செலுத்தத் தவறினால் அவர்கள் அடமானம் வைத்துள்ள தங்க நகைகள் / ஆபரணங்கள் காசுகள் ஆகியவை வங்கி வளாகத்தில் 25.06.2024 **அன்று காலை 11.00 முதல் பிற்பகல் 12.30 மணி வரை** பொது ஏலத்தில் விடப்படும் என்ற அறிவிப்பு இதன் காசுகள் ஆகியவை வளிகத்தில் 23.08.2024 அன்று காண் 11.00 முதல் பிறபகல் 12.30 மணி வரை பெறி நிறதுல் விடப்படும் என்ற அறுவியிலுக்கும் மூலம் வெளியிடப்படுகிறது. இதனால் தொடர்புடைய கடன்தாரர்களுக்கு ஏற்படும் எவ்வித இடைஞ்சல்களுக்கும், செலவினங்களுக்கும் வங்கி எவ்விதத்திலும் பொறுப்பேற்காது எனவும் இவ்விஷயம் தொடர்பாக எந்த ஒரு கடன்தாரரிடமிருந்து வரும் எந்த ஒரு கோரிக்கையும் குற்றச்சாட்டும் வங்கியால் நிராகரிக்கப்படும். இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் ரூ.500/– ஐ குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் கிளை மேலாளரிடம் வைப்புத் தொகையாகச் செலுத்திவிடவேண்டும். இறுதி ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் ஏலம் எடுத்த 48 மணி நேரத்திற்குள் ஏலத்தொகை முழுவதையும் வங்கிக்குச் செலுத்தாவிடில், செலுத்திவிடவேண்டும். இறுதி ஏலத்தில் பங்கேற்கும் நபாகள் ஏலம் எடுத்த 48 மணி நேரத்திற்குள் ஏலத்தொகை முழுவதையும் வங்கிக்குச் செலுத்தாவிடில் அவா் வங்கிக்குச் செலுத்தியுள்ள வைப்புத் தொகை வங்கியால் திரும்பத்தரப்படாது. வங்கி, ஏலத்தில் கிடைக்கும் தொகை போதுமானதாக இல்லை எனவோ அன்றிக்குறைவானது என்வோ கருதினால் எந்த ஒரு காரணமும் காட்டாது ஏலத்தை ரத்து செய்ய உரிமையுடையதாகும். மேலும் தேவையெனில் வங்கி மேலே சொல்லப்பட்ட ஏல அட்டவணையில் குறிப்பிட்ட தேதி, நேரத்தை மாற்றவோ அல்லது எந்த ஒரு காரணமும் காட்டாது அதனை ரத்து செய்யவோ உரிமையுடையது.

கணக்கு எண்கள்.	கடன்தாரா்களின் பெயா்	முகவரி	மொத்த எடை (கிராமில்)
838677610026579	கௌதம், த/பெ.செல்வம்	எண்.18, ரெட்டியார் வீதி, அண்ணவேலி, கடலூர் (தமிழ்நாடு) 607003	34
		கில	ள பேலாளர்

தேதி : 30.05.2024 பேங்க் ஆப் இந்தியா

# SALONA COTSPIN LIMITED

Regd. Office: S.F.No. 74/12 & 75/3, Sathy Main Road, Pungampalli Village, Valipalayam Post.

Sathy Taluk, Erode District, Pin No. 638 402.

# AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2024

(Rs.in Lakh, except per equity share data)

		Quarte	r ended	Previous Y	ear Ended
SI No	PARTICULARS	31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023
		(Audited)	(Audited)	(Audited)	(Audited)
1.	Total Income from operations	16,650.60	14,706.74	72,251.08	48,720.30
2.	Net Profit/(Loss) for the period before Tax, Exceptional and/or Extraordinary items	136.76	31.06	840.28	2,025.76
3.	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	136.76	31.06	840.28	2,025.76
4.	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	89.97	314.17	612.74	1,756.93
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after Tax) and other Comprehensive Income (after Tax)	99.23	314.39	621.97	1,757.15
6.	Paid up Equity Share Capital (Excluding forfeited Shares)	526.24	526.24	526.24	526.24
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year.	6885.08	5191.07	7443.9	5,191.07
8	Securities Premi um Account				
9	Net Worth	7976.79	7417.97	7976.79	7,417.97
10	Paid up Debt Capital/Outstanding Debt			0.07	0.15
11	Outstanding Redeemable Preference shares		Not App	licable	
12	Debt Equity Ratio			3.22	2.12
13.	Earnings per Share (of Rs.10 each) (for continuing and discontinued operations) i) Basic ii) Diluted	1.71 1.71	5.97 5.97	11.64 11.64	33.39 33.39
14	Capital Redemption Rseserve		Not App	l icable	
1 5	Debenture Redemption Reserve		Not App	licable	
16	Debt Service Coverage Ratio (as at 31 st March 2024)			2.76	2.42
17	Interest Service Coverage Ratio			1.55	3.15
No	te:				

- Previous period/Year's figures have been re-grouped/re-classified wherever necessary to make them comparable
- 2 The above audited financial results were reviewed by the Audit committee and approved by the Board of Directors at their meeting held on 29th May 2024 3 The statement includes the results for the quarters ended March 31, 2024 and March 31, 2023 being the balancing figure of the audited figures in
- respect of full financial year and the published year to date figures up to the third quarter of the respective financial years. Also refer Note 2above.
- 4 These financial results have been prepared in accordance with Indian Accounting Standard ("Ind AS") prescribed under section 133 of the Companies Act, 2013 read with the relevant rules there under and in terms of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as modified by Circular No. CIR/CFO/FAC/62/2016 dated July 5, 2016.
- 5 The above is an extract of the detailed format of Quarterly/year to date ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Regulirements) Regulations, 2015. The full format of the Quarterly/year to date audited Financial results are available on the Stock Exchange Website. NSE: www.nseindia.com, BSE: www.bseindia.com
- Company's website: www.salonacotspin.com 6 The Board has recommended a dividend of 10% (Rs. 1.00 per share) for the financial year ended March 31, 2024.

SHYAMLAL AGARWALA MANAGING DIRECTOR

Place : Coimbatore Date: 29h May 2024 By Order of the Board DIN 00003055

L	Extract of Financial Results for	trie qua	irter an	u year e	ilueu 3	I Warci	1 2024	17.5	. III Lakiis	
Г		Standalone				Consolidated				
	Particulars	For the qua	rter ended	For the ye	ar ended	For the qu	arter ended	For the y	ear ended	
	Pariodians	31 March 2024 (Audited)	31 March 2023 (Audited)	31 March 2024 (Audited)	31 March 2023 (Audited)	31 March 2024 (Audited)	31 March 2023 (Audited)	31 March 2024 (Audited)	31 March 2023	
ŀ	Total income from operations	8,185	6,578	29,834	29,477	8,182	6,774	30,469	29,912	
1	Net profit for the period/ year before exceptional items and tax	736	251	1,224	2,042	449	285	955	1,958	
1	3. Net profit for the period/ year before tax, after exceptional items	473	201	961	3,000	449	285	955	3,569	
4	Net profit for the period/ year after exceptional items and tax	596	76	1,046	2,394	564	151	1,068	2,855	
47	<ol> <li>Total comprehensive income for the period/ year [comprising of profit for the period/ year after tax and other comprehensive income/ (loss) for the period/ year after tax]</li> </ol>	622	54	1,099	2,297	588	130	1,119	2,757	
6	Equity share capital [Face value of Rs.10 each]	782	782	782	782	782	782	782	782	
1	<ol> <li>Reserves [excluding revaluation reserve] as shown in the audited balance sheet of the year</li> </ol>	-	-	16,809	16,179	-	-	17,544	16,894	
8	B. Earnings per share [of Rs.10 each] [in Rs.]  -Basic and diluted [not annualised for the quarters]	7.62	0.97	13.38	30.61	7.21	1.93	13.66	36.51	

By Order of the Board

Kochi 29 May 2024

Rama Varma Managing Director DIN: 00031890

SPA CAPITAL SERVICES LIMITED
CIN: L659100.1984P.C018749
Registered Office: 25. C. Block, Community Centre, Janakpuri, New Delhi – 110 058
apital.com/Archive/CapitalServices/ || Tel No. 011-45586800, 45675500 || E-Mail Id: listing@spacapital.com

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024

				Standalone			Consolidated						
S.	D. d. d.		Quarter Ende	d	Year end	ed		uarter Ende	d	Year ended			
No.	Particulars	31.03.2024 31.12.2023		31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023		
		Audited	Reviewed	Audited	Audited	Audited	Audited	Reviewed	Audited	Audited	Audited		
1	Total Income from Operations (net)	6.121	7.262	5.608	21.079	16.559	6.121	7.262	5.608	21.079	16.559		
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	-0.179	0.126	0.189	0.191	0.347	-0.179	0.126	0.189	0.191	0.347		
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	-0.179	0.126	0.189	0.191	0.347	0.179	0.126	0.189	0.191	0.347		
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	0.025	0.172	0.164	0.380	0.273	0.025	0.172	0.164	0.380	0.273		
5	Total Comprehensive Income for the period [Comprising Profits /(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)	0.025	0.172	0.164	0.380	0.273	0.202	0.190	0.251	0.648	0.439		
6	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	13.432	13,407	13.051	13.432	13.051	13.813	13.611	13,165	13.813	13.165		
7	Equity Share Capital (Face Value of Rs. 10/- each)	30,74.225	30,74.225	30,74,225	30,74,225	30,74,225	30,74.225	30,74.225	30.74.225	30,74.225	30,74,225		
8	Earnings Per Share (Face Value of Rs.10/- each) Basic: Diuted:	0.080	0.559	0.529	1.240	0.889	1.000	0.620	0.819	2.110			

The above is an extract of the detailed format of Audied Financial Results for the Quarter and year ended March 31, 2024, filed with the Stock Exchanges under Regulation 33 of the SE Listing Regulations, 2015. The full format of the Financial Results for the Quarter and year ended March 31, 2024 is available on the website of Stock Exchanges at (rewarbsending costs and so processing Visible and the growing support of the Company for the Quarter and year ended March 31, 2024 have been reviewed by the Audit Committee in its meeting held on May 23, 2024 and the same have been audited by the Saladitory Auditors in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosur

For and on behalf of Board of Dire

# LIMITED

unta (M), Tirupati Dist.-517520, Andhra Pradesh, Plot No.24A/A, MLA Colony, Road No.12, Fax: 040-23606640 Email : legal@nileli mited.com; website: www.nilelimited.com

### Statement of Standalone & Consolidated Audited Results for the Quarter and Year Ended 31st March, 2024 Particulars 17.412.12 25,153.82 21,707.62 83,762.26 80,633.22 17.412.42 25,153.72 21,707.61 83,762.38 80,632.23 Total Income from Operations (net) Net Profit / (Loss) for the period (before Tax, Excaptional and/or Extraordinary items) Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items) 1,608.40 1,134.11 4,248.30 3,048.16 833.45 1,603.18 1,146.96 4,217.68 847.34 1,608.40 1,134.11 4,248.30 3,048.16 833.45 1,603.18 1,146.96 4,217.68 3,039.07 Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) 633,71 1.191.94 840.89 3,159.96 2.265.76 606.21 1.186,70 853.69 3.115.51 2.256.62 300.19 300.19 300.19 300.19 300.19 300.19 Reserve (excluding Revaluation Reserves as shown in Balance Sheet of previous year)

Earnings Per Share (of ₹ 10/- each) (a) Basic (in Rs.) (b) Diluted (in Rs.) 105.20 105.20 75.41 75.41 Notes:

1) The above is an extract of the detailed format of Quarterly and yearly Financial Results filled with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and yearly Financial Results is available on the SES Ltd, Stock Exchange) website (www.bssindic.com), and Website of the Company (www.nilefinided.com).

2) The Consolidated Financial Results include results of wholly owned subsidiaries "Nirmalya Extracts Private Limited" and "Nile Li-Cycle Private Limited".

NA 22,749,61

19,681.7

Place: Hyderabad Date: 30th May, 2024

For Nile Limited Sd/- Rajani K Company Secretary

19,645.60

NA 22,669.05

**Shriram** 

### SHRIRAM PROPERTIES LIMITED

Corporate Identity Number (CIN): 1.72200TN200PP (C044550

Homes that live in you
Corporate Office: slakshmi Leela Ritic Choice Chamber New No. 9, Bazullah Road, T. Nagar, Chennal - 600017

Telephone +91-80-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs.spi@shriramproperties.com | Website: www.shriramproperties.com

### Extract of Consolidated Financial Results for the quarter and year ended 31 March 2024

					(1	Rs. in Lakhs)
		QI	JARTER ENDED	YEAR ENDED		
SI. No.	Particulars	31 March 2024 [Audited]	31 December 2023 [Unaudited]	31 March 2023 [Audited]	31 March 2024 [Audited]	31 March 2023 [Audited]
1	Total income	35,837	24,057	17,098	98,735	81,393
2	Net Profit/(Loss) before tax	1,234	1,382	1,379	7,634	7,155
3	Net Profit/(Loss) after tax	2,012	1,848	1,584	7,538	6,825
4	Total comprehensive Income/(loss) for the period	2,033	1,847	1,555	7,537	6,796
5	Total comprehensive income/(loss) attributable to: Owners of the Holding Company	2,038	1,847	1,496	7,543	6,568
6	Equity Share capital (Face value of Rs. 10 each)	17,033	17,005	16,996	17,033	16,996
7	Reserves (Other Equity excluding Revaluation Reserves)				110,668	102,984
8	Earnings/(Loss) per share (of Rs.10 each)					
	Basic (Rs.)	1.19	1.08	0.90	4.44	3.88
	Diluted (Rs.)	1.19	1.08	0.90	4.44	3.88

Notes
1) Brief of Standalone Financial Results for the quarter and year ended 31 March 2024 is as follows:

	Q	JARTER ENDED	YEAR ENDED		
Particulars	31 March 2024 [Audited]	31 December 2023 [Unaudited]	31 March 2023 [Audited]	31 March 2024 [Audited]	31 March 2023 [Audited]
Total income from operations	10,780	7,209	9,116	29,557	29,040
Profit before impairment, exceptional items and taxes	6,566	2,636	2,888	11,463	7,310
Impairment/write-off	259	21	1,886	356	2,052
Net profit/(loss) after tax	5,678	2,296	768	9,633	5,034

2) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Discbosure Requirements) Regulations, 2015, The full format of the quarterly financial results are available on the website of the Stock exchange(s) viz. www.bselindia.com, www.nselindia.com and the same is also available on Company's website viz.

For and behalf of the Board of Directors of Shriram Properties Limited Murali M Bengaluru 29 May 2024

Murali M Chairman & Managing Director DIN: 00030096

FRIDAY, MAY 31, 2024 WWW.FINANCIALEXPRESS.COM FINANCIAL EXPRESS 18



# एण्ड्रु यूल एण्ड कम्पनी लिमिटेड

ANDREW YULE & COMPANY LIMITED

(A Government of India Enterprise)
(C. L. EdSOBWE 915 9200003223)

Id Office: "YULE House" 8, Dr. Rajendra Prasad Sarani, Kolkata - 70
(Pr. (033) 2242-9210 / 8550, Fax No.: (033) 2242-9770,

-mail: com-sec@jandrewyule.com / Website: www.andrewyule.com

of the Audited Standalone and Consolidated Financial Results for the quarter and year ended 31st March, 2024

SI.	Particulars		Stand	lalone		Consolidated		
No.	100000000	Qua	rter Ended	Year	Ended	Year Ended		
		31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023	
		(Una	sudited)	(Aud	ited)	(Audited)		
1.	Total income from operations (net)	7657.26	8113.74	30985.40	37403.60	30985.40	37403.60	
2.	Net Profit / (Loss) for the period (before Tax, exceptional and/or extraordinary items)	(3266.94)	(1099.59)	(7318.10)	898.23	(7319.39)	897.23	
3.	Exceptional Items	_	_	_	_	_	_	
4.	Net Profit / (Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)	(3266.94)	(1099.59)	(7318.10)	898.23	(7319.39)	897.23	
5.	Net Profit / (Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	(2717.58)	(945.44)	(6360.94)	117.47	(6362.23)	116.47	
6.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(2474.50)	(1251.59)	(6202.79)	(67.09)	(4528.15)	1079.91	
7.	Paid-up Equity Share Capital (Face value Rs. 2/- per Equity Share)	9779.02	9779.02	9779.02	9779.02	9779.02	9779.02	
8.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Balance Sheet of previous year	2644.50	8881.52	2644.50	8881.52	24152.58	28714.96	
9.	Earnings per Share (Face value Rs. 2/- per Equity Share) - Basic (Rs.) - Diluted (Rs.)	(0.57)	(0.22)	(1.31) (1.31)	0.02 0.02	(0.97)	0.26 0.26	

we standatione and consolidated financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their we meetings held on 28th May, 2024 and 28th May, 2024, respectively.

We are extract of the detailed format of the Audited Standation and Consolidated Financial Results filled with the Stock Exchange under Regulation 3.0 of the statistics of the Committee of the Audited Standation and Consolidated Financial Results filled with the Stock Exchange wellow and statistics of the Standation and Discours Requirements (Regulations, 2015, as amended. The full format of the Audited Standations and Consolidated Financial Results for the Standation and Discours Requirements (Regulations, 2015, as amended. The full format of the Audited Standations and Consolidated Financial Results grant and the Committee of the Standation of the Committee of the Standation and Consolidated Financial Results grant and the Committee of the Standation of the Committee of the Standation of the Committee of the Committ

For and on behalf of ew Yule & Company Limite

(Ananta Mohan Singh) Chairman & Managing Director

Place: Kolkata Date: 29th May, 2024

### **BINNY MILLS LIMITED**

Regd. Office: NO.4, Karpagambal Nagar, Mylapore, Chennai- 600004. CIN L17120TN2007PLC065807

Statement of Audited Financial Results for the quarter and year ended March 31, 2024 under Ind AS

S. No	Particulars	Rs. in Lakhs			
		Quarter ended March 31, 2024 (Audited)	Year to date figures March 31, 2024 (Audited)	Corresponding quarter of previous year ended March 31, 2023 (Audited)	Corresponding Year to date figures March 31, 2023 (Audited)
1.	Total Income from Operations	176.06	787.83	174.31	902.34
2.	Net Profit/ (Loss) for the period (before tax, exceptional and/or extraordinary items)	(725.70)	(1,511.23)	(282.71)	(1,031.90)
3	Net Profit/ (Loss) for the period before tax (after exceptional and/ or extraordinary items)	(725.70)	(1,511.23)	(282.71)	(1,031.90)
4.	Net Profit/ (Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items	(623.74)	(1,450.12)	(284.27)	(1,087.80)
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(627.91)	(1,454.54)	(284.08)	(1,088.03)
6.	Paid up Equity Share Capital	318.85	318.85	318.85	318.85
7.	Reserves (excluding Revaluation Reserve	NA	(18,507.28)	NA	(17,052.74)
8.	Securities Premium Account	NA	-	NA	-
9.	Net Worth	NA	(18,188.43)	NA	(16,733.89)
10.	Paid up Debt Capital / Outstanding Debt	NA		NA	-
11.	Outstanding Redeemable Preference Shares	NA	14,070.91	NA	14,070.91
12.	Debt Equity Ratio	NA	(0.77)	NA	(0.84)
13.	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) a. Basic	(19.69)	(45.62)	(8.92)	(34.12)
	b. Diluted	(19.69)	(45.62)	(8.92)	(34.12)
14.	Capital Redemption Reserve	NA	29.40	NA	29.40
15.	Debenture Redemption Reserve	NA		NA	
16.	Debt Service Coverage Ratio	NA	(0.21)	NA	0.11
17.	Interest Service Coverage Ratio	NA	NA	NA	NA

1. The above results for the quarter and year ended March 31, 2024 as audited and recommended by the Audit committee of the Board, has been approved by the Board of Directors at its meeting held on 30.05.2024

- 2. The statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the companies Act, 2013 and other recognised accounting practices and policies to the extent applicable.
- 3. The figures for the quarter ended March 31, 2024 and March 31, 2023 are the balancing figures between audited figures in respect of the full financial year and unaudited published figures in respect of the finan-cial results upto the third quarter of the respective financial years.
- 4. The above is an extract of the detailed format of the Statement of Audited Financial Results for the quarter and year ended March 31, 2024 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Obligations Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Results for the quarter and year ended March 31, 2024 are available on the website of the BSE Limited i.e. www.bseindia.com, on the Stock Exchange where the Company's shares are listed and on the website of the Company i.e., www.bmlindia.com
- 5. Cumulative Redeemable preference shares of the company is classified as Financial liability as per IND AS and hence the same is considered as debt for computing the ratios. Since the preference shares is a financial liability, preference dividend payable is treated as finance cost and the ratios has been computed accordingly.

The Company does not have any borrowings other then Reedamble Preference Shares and hence interest service coverage ratio is not computed

for Binny Mills Limited V. R. Venkatachalan

Place: Chennai Date : 31-05-2024

DIN 00037524

financia exp.ep